



உலகப் பிரசித்தி பெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் தாயுமானவார்திருக்கோயில் சித்திரை திருத்தேர்திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இருந்தனர்.

கார்கள் மோதல்: ஆசிரியை பலி


தூத்துக்குடி, ஏப். 18- தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வெம்பூர் பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே யுள்ள சமசிகாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயவேல். இவரின் மனைவி சங்கர கோமதி; ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு

அருப்புக்கோட்டை சட்டசபை தொகுதிக்குட்பட்ட பந்தல்குடி, வேலாயுதபுரத்தில் உள்ள பள்ளியில் தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியை சங்கரகோமதி, தன்கணவர் ஜெயவேல் உடன் காரில் வந்துள்ளார். காரை ஜெயவேல் ஓட்டிவந்துள்ளார். கோவில்பட்டி அருகே யுள்ள வெம்பூர் பகுதிக்கு வந்தபோது, காரை ஜெயவேல் தேசிய நெடுஞ்சாலையை நோக்கி ஓட்டியுள்ளார். அப்போது தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற

காரும், ஆசிரியை வந்த காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் ஆசிரியை சங்கரகோமதி பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயவேல் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து மாசார்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாய மடைந்த ஜெயவேலுக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



தூத்துக்குடி மாவட்டம், சில்வபுரம் லுமிசா மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலி உதவியுடன் வாக்களித்ததை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.



தஞ்சைமாவட்டம், திருப்பனந்தாளில் ஸ்ரீ அருண ஜடேஸ்வரர் திருக்கோயிலின் திருத்தேர்பவனி விழா திருப்பந்தாள் காசி மடத்தின் ஆதிடர் தலைமையில் நடைபெற்றது. உடன் இளவரசு சுவாமிகள், இளவரசு சுவாமிகள் மற்றும் ஆலய கண்காணிப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொன் போஸ்கோ கல்வியியல் கல்லூரியில் 7ம் ஆண்டு விழா!

தர்மபுரி, ஏப். 18- தர்மபுரி தொன் போஸ்கோ கல்வியியல் கல்லூரியில் ஏழாவது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிட சிறப்பு விருந்தினராக ஸ்ரீவித்யாசி வகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். கல்லூரி செயலாளர் ராஜ்குமார் மெர்வின் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் மரிய லுயிஸ் விழாவுக்கு தலைமை தாங்கினார். தொன் போஸ்கோ கல்லூரி முதல்வர் சிலுவை முத்து, துணை முதல்வர் ராபர்ட் ரமேஷ் பாபு, பொருளாளர் ஞானப்பிரகாஷ் ஆகியோர் விழாவிட கலந்து



கொண்டனர். விழாவிட மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பாலின சமத்துவம் பெண்களை பாதுகாப்போம், பாலின வன்கொடுமை

களைத் தடுப்போம், தொன் போஸ்கோவின் கல்வி முறை போன்ற தலைப்பு களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஏராளமான பெற்றோர், விருந்தினர்கள்

விழாவிட கலந்து கொண்டிருப்பித்தனர். விழாவுக்கு காண ஏற்பாடுகளைப் பேராசிரியர்களும் பணியாளர்களும் மாணவ ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

'ஊழலை ஸ்டாலின் ஒழிப்பார்!'

ஈரோடு, ஏப். 18- ஈரோட்டில் எம்.ஜி.ஆர்., பாதை அமைப்பின் அமைப்பாளர் செல்வம், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "நாங்கள், இந்த தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளோம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு உண்மையான காரணத்தை விசாரணை நடத்தி கொண்டு வருவதாக தி.மு.க., அறிவித்துள்ளது. இதற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மதுபான உற்பத்தியை அரசே ஏற்று நடத்த வேண்டும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு, எந்த ஒரு செயலுக்கும் பிரதிபலன் பார்க்காமல் கடுமையான சட்டத்தின் மூலம் மக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் ஆட்சி அமைய வேண்டும். சமூகத்தில் புரையோடியுள்ள


ஈடுபெய்சன் (இந்தியா) லிமிடெட்
 100 ஆண்டில் உலகமே மீண்டும் வெளிப்படுத்தல் (தேவைகள்) விழிப்புணர்வு 2015-ன் விழிப்புணர்வு 47-ன் படி 31.03.2019 உடன் முடிவடைந்த வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட நிதி நிலை முடிவுகளை பரிசீலித்து பதிவுக்கு எடுத்த கண்காணிப்பு கமிட்டி கமிட்டியின் இயக்குனர்கள் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை, மே 3, 2019 அன்று நடைபெறும் என்ற அறிவிக்கப்படுகிறது.

அறிவிப்பு
 கம்பெனியின் இணைய தளம் மற்றும் கம்பெனியின் சமயங்களை வெளியிடப்படும் லிபர்டி எக்ஸ்சேஞ்சு கள் அதாவது www.blissgroup.com and www.bseindia.com ல் இந்த அறிவிப்பு உள்ளது.

குழு ஆணையாளர் ஈடுபெய்சன் (இந்தியா) லிமிடெட்/நாளை இடம் : சென்னை டி.உமா மகேஸ்வரி தேதி : 17.04.2019 நிறுவன செயலாளர்



திண்டிவனம் ஸ்ரீமரகதாம்பிகை பள்ளியில் பாமக நிறுவனம் மருத்துவ ராமதாஸ் வாக்களித்த போது எடுத்த படம்.



விழுப்புரம் மாவட்டம், மயிலம் அவ்வையார்குப்பத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் அவாக்களித்தார்.



ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனிபரணிபுத்தூர் பகுதியில் வாக்களித்த போது எடுத்த படம்.



வாலாஜாபாத் பேரூராட்சியில் அ.திமுக மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் வாக்களித்தார்.




பூந்தமல்லி அதிமுக வேட்பாளர் க. வைத்தியநாதன் வாக்களித்த போது எடுத்த படம்.



ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே. எஸ்.தென்னரசு கருங்கல்பாளையம் அரசு பள்ளியில் வாக்களித்தார்.



கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்களித்தார்.



சென்னை மாதவரத்தில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மாதவரம் மூர்த்தி வாக்களித்தார்.



மாதவரம் தொகுதி எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்.



கரூர் நாடாளுமன்ற அமரக வேட்பாளர் தங்கவேல் கூடலூர் வாக்கு சாவடியில் வாக்களித்தார்.



கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியர் கு.இராசாணி வாக்களித்தார்.



அம்மாபேட்டை அதிமுக ஒன்றியச் செயலாளர் சரவணபா சிங்கம்பேட்டையில் வாக்களித்தார்.

P&W ENGINE WOES

Regulator issues notice to IndiGo, orders safety audits

IndiGo and GoAir, which have Pratt & Whitney-powered Airbus A320 Neo planes, have been facing problems with these engines since their induction three years ago



PRESS TRUST OF INDIA
Mumbai, April 17

CRACKING THE WHIP on budget carrier IndiGo over the issue of faulty Pratt & Whitney engines, aviation regulator DGCA has served show-cause notices to its chief operating officer and engineering head, sources close to the development said on Wednesday.

The Directorate General of Civil Aviation (DGCA) is also carrying out a special safety audits of the carrier as it has

found issues in "operations and engineering of the country's largest airline," an official source said.

While IndiGo confirmed the receipt of the show-cause notices and the safety audit, DGCA chief BS Bhullar said the regulator carries out detailed audit of all airlines at least once a year. He, however, did comment on the show-cause notice saying, "we conduct detailed audits of all airlines at

least once a year. IndiGo's audit is this month, and another airline's is in June. Every audit involves some action."

"The DGCA has issued show-cause notice last week to IndiGo's chief operating officer Wolfgang Prock-Schauer and engineering head SC Gupta over the Pratt & Whitney engines issues," the source said.

"The regulator is also conducting a special safety audit

of the airline after coming across issues in its operations and engineering," he said.

IndiGo and GoAir, which have Pratt & Whitney-powered Airbus A320 Neo planes, have been facing problems with these engines, manufactured by the US firm, since their induction three years ago.

"We confirm that there is currently a DGCA audit on IndiGo which is combined with the annual main base audit. We have received a limited number of show cause notices," IndiGo said in a statement to PTI.

The airline also said it has responded accordingly and it can only comment on this matter after it has discussions with the regulator on the matter but refused to comment on the reasons for the audit.

"We can confirm that our operations are run in more stringent ways as prescribed by regulatory framework. As this is an ongoing audit we can only comment after the process is over," the airline added.

Essar Steel operational creditors question CoC over discrimination

PRESS TRUST OF INDIA
New Delhi, April 17


ESSAR STEEL'S OPERATIONAL creditors with claims of over ₹1 crore on Wednesday alleged that the committee of creditors of the debt-ridden firm has been "monopolised" by its financial lenders and sought equal treatment on par with them.

CoC cannot "arbitrarily discriminate" between the operational creditors with claims under ₹1 crore and above ₹1 crore under the Insolvency & Bankruptcy Code, they said in a public notice published in newspapers.

Questioning the classification of operational creditors by the lenders, they wondered as "how has CoC decided the cut off figure of ₹1 crore between the same class of admitted Operational Creditors?"

As per the ₹42,000 crore resolution plan for Essar Steel by the global steel giant ArcelorMittal, operational creditors having claims below ₹1 crore will get their dues and those with claims of over ₹1 crore will receive almost zero.

"CoC is interpreting IBC in the narrowest, totally self-serving and one-sided unbalanced manner and consequently arrogated draconian



powers for itself for unilaterally maximising the proceeds almost entirely for FCs, leaving nothing for AOCs over ₹1 crore," the operational creditors with over ₹1 crore claim contended in the notice.

The CoC has in its resolution plan given around "92% of dues (principal + interest) of financial creditors; nil to oper-

ational creditors with over ₹1 crore claim and approximately 97% of the dues of operational creditor under ₹1 crore claim," the public notice said.

The creditors also alleged in the notice that CoC is paying merely "lip service" to the suggestions of the NCLT and NCLAT as it has now offered ₹1,000 crore to operational creditors, which actually means that the creditors with over ₹1 crore claim will get only 21% with a 79% haircut. After this, operational creditors with below ₹1 crore claim will get 97% of their claims, while the financial creditors would receive 90% of their dues.

'Unemployment rate doubled since 2011'

PRESS TRUST OF INDIA
New Delhi, April 17

UNEMPLOYMENT RATE IN India has doubled in eight years to 2018 as 50 lakh lost jobs in last two years beginning with demonetisation in November 2016, a new research by a privately-run university said.

A report by Azim Premji University researchers, led by

Amit Basole, said with the government not releasing results of the new high-frequency Periodic Labour Force Survey (PLFS) conducted by the National Sample Survey Office (NSSO), they used data from the Consumer Pyramids Survey of the Centre for Monitoring the Indian Economy (CMIC-CPDX) to understand the employment situation be-

tween 2016 and 2018.

"Unemployment, in general, has risen steadily post 2011. Both the PLFS and the CMIE-CPDX report the overall unemployment rate to be around 6% in 2018, double of what it was in the decade from 2000 to 2011," the report posted on the university's website said.

India's unemployed, it said,

were mostly the higher educated and the young.

"Our analysis of CMIE-CPDX reveals that five million men lost their jobs between 2016 and 2018, the beginning of the decline in jobs coinciding with demonetisation in November 2016, although no direct causal relationship can be established based only on these trends," it said.

Concor eyes 10-12% volume growth in FY20

FE BUREAU
Hyderabad, April 17

CONTAINER CORPORATION OF India (Concor) is hoping to achieve \$1-billion revenue for the fiscal 2018-19. The financial results for the fourth quarter of FY19 are yet to be announced by the company.

"Expecting a good performance, we will be crossing a turnover of ₹7,000 crore and will be a billion-dollar company," said V Kalyana Rama, CMD.

The company reported ₹6,167-crore revenues during the previous fiscal. The company is likely to achieve 10-12% growth in volume during the current fiscal. It achieved 43.32 million tonne cargo by rail, which is 8.4% higher against 39.97 million tonne in 2017-18.

There has been a 30% increase in double stack trains from 2,303 trains in 2017-18 to around 3,000 trains in 2018-19, with a throughput of 3.83 million TEUs against 3.53 million TEUs.

In the process of expansion, Concor is looking at new areas of diversification to distribution logistics, integrated logistics and manufacturing zone (ILMZ), and

is eyeing a capex between ₹6,000 crore and ₹8,000 crore over the next five years. "After container transportation, we are looking to expand in distribution logistics through PPP model. We have planned for 20 nodes across the country and these nodes will be connected to existing 83 terminals and to 100 terminals over a period of time," he said. The funding for the planned expansion will be through internal accruals as Concor is a zero-debt company, he added.

"We are looking beyond transportation into distribution logistics for providing end-to-end solutions and value addition to customers on an all-India basis," he said. After rail and road, Concor is also looking at waterways with coastal shipping and inland waterways as part of multi-modal cargo movement service. Incidentally, the board of directors recently accorded approval for availing a working capital loan not exceeding ₹1,000 crore for joining the Freight Advance Scheme launched by the ministry of railways. It has availed ₹700 crore and is expecting 10-12% growth this year.

EAST COAST RAILWAY

CONSTRUCTION WORK

E-Tender Notice No. ETC/CONCOR/HSB/2019/018, Dated: 12.04.2019

Name of Work: NEW B.G. RAIL LINK BETWEEN KHURDA ROAD - BALANGIR OF EAST COAST RAILWAY - CONSTRUCTION OF 03 NOS. OF ELEPHANT PASSAGE BRIDGES i.e. BRIDGE NO. 128A (1x30.5 OPEN WEB STEEL GIRDER), BRIDGE NO. 140A1 (2x7.1x8.33 TWIN RCC BOX) AT CH:86050 AND BRIDGE NO. 143A (1x30.5 OPEN WEB STEEL GIRDER) AT CH:86920 INCLUDING BALANCE WORKS BETWEEN KM. 78 TO KM. 80 AND OTHER ALLIED WORKS LIKE DRAIN, RAIL FENCING, etc. IN BETWEEN MAHIPUR AND NUAGAON STATION.

Approximate Cost of the work (₹):

₹ 2116.78 Lakhs. EMD: ₹ 12,08,400.00, Cost of Tender Document: ₹ 11,800.00, Completion Period of the work: 09 (Nine) Months.

Date and time of closing of tenders: At 1200hrs of 07.05.2019

No manual offers sent by Post/Courier/ Fax or in person shall be accepted against such e-Tenders even if these are submitted on firm's letter head and received in time. All such manual offers shall be considered invalid and shall be rejected summarily without any consideration. Complete information including e-tender documents is available in website <http://www.ireps.gov.in>

NOTE: The prospective tenderers are advised to revisit the website fifteen days before the date of closing of tender to note any changes / corrigenda issued for this tender.

Chief Administrative Officer (Con)/ PR-09/CC/19-20 Bhubaneswar

S. E. RAILWAY TENDER

e-Tender Notice No.: TRS-BNDM-03-2019-20, e-Tender is invited by the Sr. Divisional Electrical Engineer (TRS), S.E. Railway, Baramunda for and on behalf of The President of India for the under mentioned work.

Description of Work: Cleaning of major equipments of electric locomotives of ELS/BNDM. **Approx. Cost of Work:** ₹ 1,99,36,866.00. **Earnest Money:** ₹ 2,49,700.00. **Date & Time for closing of e-Tender:** 15.00 Hrs. of 13.05.2019. **Website Particulars & Details:** <http://www.ireps.gov.in>. The Complete particular of the e-Tender will be available on website. (PR-68)

Stanpacks (India) Limited
Regd. Off: "S.K. ENCLAVE" New No. 4 (Old No. 47), Narayji Road, Durgam, Chennai 600 031.
CIN: L36991TN1999PLC021888
Phone: 044 26461415
Website: www.blissgroup.com
Email: cs-sl@blissgroup.com

NOTICE

NOTICE is hereby given that pursuant to Regulation 47 of SEBI (Listing Obligation and Disclosures Requirement) Regulations 2015 a meeting of the Board of Directors of the Company will be held on Friday, the 3rd May, 2019 to consider and take on record the Audited Financial Results for the Year Ended 31st March, 2019.

The information is available on website of the Company www.blissgroup.com & the Stock Exchange website BSE Limited www.bseindia.com.

By order of the Board For Stanpacks (India) Ltd
Place : Chennai
Date : 17.04.2019
M. UMA MAHESWARI
Company Secretary

CONTAINER CORPORATION OF INDIA LTD.

(A MAHARATNA UNDERTAKING OF GOVT. OF INDIA)
(CIN: L63011DL1989GOI000915)
Regd. Office & Investors Relation Centre: CONCOR Bhawan, C-3, Mathura Road, New Delhi-110019
Phone: 91-11-41873099/94050596; Fax: 91-11-41873112
www.concorindia.com

OPEN TENDER NOTICE (E-TENDERING MODE ONLY)

Online Open E-bids are invited through two packet Open tendering system from the established indigenous main producers of steel for the Supply of 21,918 MT (approx.) Special Steel Structural Plates/Sheets for the manufacturing of 2700 nos. of BLCGS Wagons as per specified Indian Standards Specification on Running Contract Basis.

Sl No	Bid Reference	Tender No. CON/T/BLCGS/Steel Items/2019
1	Tendered Quantity	21,918 MT (approx.) Special Steel Structural Plates/Sheets (As per Schedule of Requirements- Clause 1.6 of Section-II) for the manufacturing of 2700 nos. of BLCGS Wagons
2	Bid Security (Earnest Money) Deposit	₹ 20,00,000/-
3	Cost of Document	₹1,000 through online payment gateway to CONCOR
4	Tender processing fee (Non-refundable)	₹5310.00 (including GST @18%) through online payment gateway to CONCOR
5	Pre-Bid Meeting	30/04/2019 (11:00 Hrs)
6	Period of Tender Sale (online)	From 18/04/2019 (11:00 Hrs.) to 15/05/2019 (18:00 Hrs.)
7	Date and time of Submission of Bid	16/05/2019 (upto 17:00 Hrs. - Indian Standard Time)
8	Date and time of opening of Bid	At 11.30 Hrs. of 17/05/2019
9	Place of Opening	Container Corporation of India Ltd, CONCOR Bhawan C-3, Mathura Road, (Opposite Apollo Hospital), New Delhi - 110 076

The detailed tender document can be viewed from the website www.tenderwizard.com/CCIL from 18/04/2019 11:00 hrs. to 15/05/2019 (upto 18:00 hrs.).
Executive Director (TECHNICAL)

WAR ON POVERTY

₹72,000 A YEAR

IN THE ACCOUNT OF EVERY POOR FAMILY

FOR THEIR PRODUCE FARMERS WILL RECEIVE

FAIR PRICE

LAUNCH YOUR START UP

NO PERMISSIONS

NEEDED FOR 3 YEARS

24 LAKH

GOVERNMENT JOBS

by 31ST MARCH 2020

BETTER GOVERNMENT HOSPITALS

DIAGNOSIS + TREATMENT

WILL BE FREE

TILL THE **12TH**

EDUCATION IN GOVERNMENT SCHOOLS

WILL BE FREE

ONE

SIMPLE GST

33% RESERVATION

FOR WOMEN IN GOVERNMENT JOBS



AB HOGA NYAY

CONGRESS

Published by All India Congress Committee, 24 Akbar Road, New Delhi-110011